வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1008 பால் குட அபிஷேகம்

காஞ்சிபுரம் ஆக. 17– காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரேம்புதூர் மூரைம்புதூர் அருகே உள்ள கிராமத்தில் வல்லக்கோட்டை புகழ்பெற்ற சுப்பிரமணிய திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வாரந்தோறும் செவ்வாய், ஞாயிற்றுகிழமைகளிலும் மாதந்தோறும் கிருத்திகை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து முருகனை வணங்கி வேண்டி செல்கின்றனர்.

. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் தேதியன்று இத்திருக்கோயிலில் 1008 பால் குட அபிஷேகம் நடைபெறுவது இந்த ஆண்டு சுதந்திர முன்னிட்டு திரளான வழக்கம். தினத்தை வல்லக்கோட்டைக்கு பக்தர்கள் வந்தனர்.

சென்னை, காஞ்சிபுரம், ஆகிய செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள்



தெய்வீக சத்திய ஸ்தாபனத்தின் சார்பில் 1008 பால் குடம் ஏந்திக்கொண்டு வல்லக்கோட்டை சிவன் கோயிலில் கயிலாய வாத்தியங்கள் இருந்து முழங்கிட ஊர்வலமாகப் புறப்பட்டு சன்னதி வீதிகள் வழியாக முருக்ப்பெருமான் திருக்கோயிலை அடைந்தனர்.

பின்னர் மூலவர் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு மங்கல வாத்தியங்கள் ஒலித்திட 1008 பால் குட அபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியருளினார். சவ்ப மண்டபத்தில் உற்சவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பால் குடம் ஏந்தி வந்த பக்தர்கள் ''அரோகரா… அரோகரா...''என்ற கோஷத்துடன் சுமார் ஒரு மணி நேரம் வரிசையில் சென்று முருகனை வழிபட்டனர்.

கோயிலுக்கு வந்திருந்த ஏழை எளிய பெண் பக்தர்களுக்கு அம்பாளுக்கு அணிவிக்கப்பட்ட சேலைகளை நிர்வாகத்தின் கோயில் சார்பில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் வழங்கினார். நண்பகல் 12 மணிக்கு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.

தேவையான பக்தர்களுக்கு வசதிகளை கோயில் ு. , நிர்வாகம் செய்திருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒரகடம்

துறையினர் செய்திருந்தனர். ஏற்பாடுகளை இதற்கான திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவராஜ் மற்றும் அறங்காவலர்கள் கலைச்செல்வி கோபால், விஜயகுமார், செல்வகுமரன், மோகனகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.



ஆதிதிராவிட் மேல்நிலைப் பள்ளியில் பூமி டிரஸ்ட் நிறுவனம் சார்பாக கல்வி மேம்பாட்டு சேவை திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் ஜோதிஸ் ரெசிடென்சி / குமரன் ஹோம்ஸ் நிர்வாக இயக்குனர் ஜி. முருகேஷ் மற்றும் ரைஸ் மில் அசோசியேஷன் செயலாளா் எம். ஸ்ரீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவாகளுக்கு ஜியோமெட்ரி பாக்ஸ் மற்றும் உணவு தட்டுகளை வழங்கினா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூமி டிரஸ்ட் நிறுவனர் என் பாக்கியராஜ், செயலாளர் என். ராஜேஷ், பொருளாளர் எம்.அருள்முருகன் ஆகியோர் செய்திருந்தன

SEMPON

PERMANENT NIDHI LIMITED

Registered Office: No. 111, MADHAVARAM HIGH ROAD, PERAMBUR, CHENNAI - 600 011.

Phone Nos. 044-25377520, 25370223

NOTICE TO MEMBERS

NOTICE is hereby given that the THIRTY-FOURTH ANNUAL GENERAL MEETING of the shareholders of SEMPON PERMANENT NIDHI LIMITED will be held on Saturday the 14th September, 2024 at 5.00 P.M. at KEELA ERAL

KAMMAVAR THIRUMANA MALIGAI, No.62, Paddy field Road, Perambur, Chennai - 600 011, to transact the

AGENDA

1. To receive, consider and adopt the Profit and Loss Account for the year ended 31st March, 2024 and Balance

2. To declare Dividend at 25% on Equity Shares of the Nidhi. (The Directors have recommended Dividend at 25% on

3. To appoint a Director in the Place of Thiru. VELAYUTHAM ANAND (DIN-09258334) who retires by rotation at this

4. To appoint a Director in the Place of Tmt. LALITHAMBAL H (DIN-00975819) who retires by rotation at this meeting

5. To consider and if thought fit to pass with or without modification the following resolution as an ordinary resolution

"RESOLVED that Tmt. KAVITHA (DIN-10311287) who was appointed as Additional Director with effect from

Act, 2013 and other applicable provisions of the Companies Act, 2013 (including any statutory modification(s) or

reenactment thereof) and applicable provisions of the Articles of Association of the Company and who holds office

upto the date of this Annual General Meeting be and is hereby appointed as Director of the Company liable to retire

1. A member entitled to attend and vote at the meeting of the company shall be entitled to appoint any other

2. Explanatory Statement under section 102 of The Companies Act, 2013 is attached and forms part of this Notice

3. Shareholders wishing to have details of information at the General Meeting regarding any items in the statement or

4. Consequent upon the amendment to Section 124 and 125 of the Companies Act 2013, the amount of Dividend/

in the report are requested to give notice to the Chief Executive at least seven days before the date of the meeting

Matured Deposits remaining unpaid or unclaimed for a period of seven years shall henceforth be transferred to the

Investor Education and Protection Fund. Hence Shareholders to claim the same before the statutory period is over

Due date for transfer to IEPF

account of Central Government

15-10-2024

14-10-2025

13-10-2026

29-10-2027

27-10-2028

23-10-2029

16-10-2030

5. Members who have been allotted shares up to closing hours of 31.03.2024 are entitled to vote in the Annual

To contribute towards greener environment and to receive all documents, notices, including Annual reports and other communications of the Company, members are requested to register their e-mail addresses with the

Members are requested to intimate their mobile numbers and also changes therein, if any, to receive communications

8. Members are requested to intimate the office of any change in their addresses e-mail ID and mobile number along

9. a) As per Ministry of Corporate Affairs Notification No. GSR.908(E) dated 23.09.2016, Nidhi Companies are

b) As per Ministry of Corporate Affairs Notification No. GSR.465(E) dated 05.06.2015, Shareholders holding 1000

and above shares are eligible to get Notice of AGM. Notice of Annual General Meeting and Annual report of 2023-24

Tmt. Kavitha (DIN-10311287) was appointed as an Additional Director from 31-10-2023 as per Sec.161 of the

Companies Act, 2013 by the Board of Directors of the Company in their meeting held on 31.10.2023 and holds office

upto the ensuing Annual General Meeting. A notice has been received from a member proposing the appointment of

None of the Directors/Key Managerial Personnel, other than the appointee is concerned or interested in the resolution

with the company at any time not less than 48 hours before the meeting.

Date of AGM/Declaration

of Dividend

15-09-2017

14-09-2018

13-09-2019

29-09-2020

27-09-2021

23-09-2022

16-09-2023

on denosit renewals and other information from the Company immediately.

EXPLANATORY STATEMENT PURSUANT TO SECTION 102 OF THE COMPANIES ACT, 2013

Tmt. Kavitha as a Director of the company together with necessary deposit of Rs. 10,000/-.

person whether a member or not as his proxy to attend instead of himself / herself. Such proxy shall not be

entitled to vote except on poll. A form of proxy is enclosed. Proxies in order to be effective should be lodged

Sheet as on the date together with the reports of the Directors and Auditors Report thereon

website: www.semponnidhi.com

SECURITY (Formerly Known as SEMPON PERMANENT FUND LIMITED)

Email id: sempon1990@vahoo.co.in

meeting and being eligible, offers himself for re-appointment

and being eligible, offers herself for re-appointment.

Appointment of Tmt. Kavitha as Director

following businesses

ORDINARY BUSINESS:

SPECIAL BUSINESS:

Place : Chennai

NOTE:

Date: 31st July 2024

General Meeting

6. Register e-mail address

Company immediately.

7. Intimate mobile number:

with ID proof and address proof.

exempt from providing e-voting facility.

will be sent only by email if registered with Company.

Before The Hon'ble Additional District Munsif Court at GSTIN: 33AABCS2418L1ZH Poonamallee
O.S.No 134 of 2024

Dr.M.VenkatesanPlaintiff/Petitioner

The Authorised Signatory/ Branch Manager
Centrum Housing Finance Ltd.

.DEFENDANT/RESPONDENT The 1st Defendent Address The Authorised Signatory/ Pranch Manager
Centrum Housing Fin.
Ltd.,3rd Floor, CITY Towers
No 7,3rd cross street

Kasturibainagar,Adayar Chennai-600020 Please take notice that the above case is filled by the Plaintiff/Petitioner against you in Hon'ble Additional District Munsif at Poonamallee. And so, Hon'ble judge was ordered notice against you to returnable on 26.9.2024 for your appearance. Therefore you will appear before the above said court on 26.9.2024 at 10.30 a.m failing which the above matter will be decided in your

K.Kumaresan Counsel for the Plaintiff/Petitioner

BEFORE THE HON'BLE FAMILY COURT AT CHENGALPATTU J.Mageshwari, F/A 34

T.Jinis Raja, M/A 34

T.Jinis Raja, M/A 34 S/o.T.Thangaeswaran, Residing at: Flat No. D–201, Shantiniketan Ramakrishnan Street, Mannivakkam, Chennai-600050 And having office at No.27 Ideal Complex, Ground Floor,

By Order of the Board

VELAYUTHAM ANAND

4.091.25

5,105.25

17,807.00

1,88,332.00

1.96.307.00

2,11,682.00

2,31,607.00

Director-President

Nawab Habihullah Nagar, Mudichur, Chennai–600048 Take notice that the Hon'ble Family Court at CHengalpattu had ordered notice to you for your appearance in M.C.No. 16 2024 filed by the Petitioners. Therefore, you are hereby called upon to appear before the above said court either in person or through an advocate on your behalf on 09.09.2024 at 10.30 a.m. or thereafter as soon as the case is called for your appearance failing which will be set exparte and case will be disposed of in your absence S. Elumalai

Advocate Counsel for Petitioner

IN THE XXI Asst. CITY CIVIL COURT AT Allikulam, CHENNAI O.S.No.1061 of 2024

West Mambalam Branch No.71. Arya Gowda Road, Chennai-600 033

Ms.E.Sathya & others

West Mambalam Chennai-600 033 2) Mr.R.Elumalai No 9/5 Sampangi Street West Mambala Chennai-600 033 3) Mrs F Malarkodi W/o Mr.R.Elumalai No.9/5, Sampangi Street, West Mambalan Chennai-600 033 4) Mr.R.Natarajan Prop: Kumaran Oil Mills No.157. Lake View Road

Please take notice in the above subject matter that this Hon'ble Court was pleased to order notice to all of you, returnable on

Therefore please be present on

pleader, failing which the matter will be decided in your absence. M.PACHANYAPPAN R.SIVAMOORTHY



சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் தேசியக் கொடியினை துணைவேந்தர் இராம. கதிரேசன் ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய மாணவர் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சுதந்திரதின விழாப் பேருரையாற்றினார். இவ்விழாவில், பதிவாளர் (பொ) ஆர். சிங்காரவேல், தோவுக் கட்டுப்பாட்டு அதிகாரி, ஆட்சிக்குழு மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பலதுறை இயக்குநர்கள், தொலைதூரக் கல்வி இயக்குநர், அனைத்து ஆசிரியாகள், ஊழியாகள், அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள், துணைவேந்தரின் நோமுக செயலா ஜெ.எச்.பாக்கியராஜ், மக்கள் தொடாபு அதிகாரி ஜி.ரெத்தினசம்பத், மற்றும் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Cakotak[®]

ENROLMENT NOTICE

After 10 days of the publication of this notice and within three months this notice and within three months of thereafter I, B. NIVETHA, D/o. S.R. BASKAR, aged 22 years, residing at 1/195 C Arumugam Avenue, Pillayar Kovil Street, Oggiam Thuraipakkam, Kancheepuram, Tamil Nadu 600097. Intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamil Nadu, Bar Council Building, High Court Campus, Chennai - 600 104.

Those who have any valid objections may notify the same to the bar caupel within the days. the bar council within ten days

CHANGE OF NAME

B. NIVETHA

I, J. NEYA, daughter of Thirumathi M. Jeyarani, born on 10th May 2006 (District of Birth: Chennai), residing at No: 42B,

2nd Street, V.O.C. Nagar, Menambedu, Ambattur, Chennai- 600 053,

shall henceforth be known as J. NEYA ZEN

J. NEYA

பெயர் மாற்றம்

DAVID RAJ VEDHACHALAM MURALI KRISHNAN, தந்தை பயர்: PAUL MOSES பிறந்த தேதி 19.07.2006, எண்.டி-513, லாங்கர் லுமின வது தளம், நெல்லிக்குப்பம் மெயின் காயரம்பேடு, காஞ்சிபுரம்-60: 202 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி DAVID RAJ MOSES, என்று

DAVID RAJ VEDHACHALAM MURALI KRISHNAN

NOTICE

After ten days of the publication of this notice and within three months thereafter I K.VIJAYARAJAN S/o KRISHNAN residing at No.547, 14th Street, 4th Sector Kalaignar Karunanidhi Nagar, Chennai, Tamilnadu 600078 intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Buildings, Court Campus, Chennai 104.Those who have any valid objections may notify the same to the Bar Council within 10 days K.VIJAYARAJAN

ENROLLMENT NOTICE After Ten days of the publication o

this notice and within Three months thereafter I, SANCHITA .S D/o: V.Sivasubramanian, aged 22 years, permanently residing a 7/2 Madhava Flats , M.K Ammar Kovil. 2 nd lane . Mylapore Chennai 600004 ,intend having my enrollment as an Advocate moved Before the Bar Counci Tamilnadu and Puducherry Bar Council Building, High Cour Campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Counc within Ten days.

SANCHITA .S

ENROLLMENT NOTICE

After Ten days of the publication of this notice and within Three months thereafter I. ADEESH C P S/o: C Prabakar, aged 23 vears permanently residing at Plot No 35/G2, VGN Platina, Ayapakkam Chennai-600077 ,intend having my enrollment as an Advocate moved Before the Bar Counci of Tamilnadu and Puducherry Bar Council Building, High Cour Campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Counci within Ten days.

ADEESH C P

VI Judae **Before the Motor Accident** Claims Tribunal at Chennai M.C.O.P.NO. 4418 of 2023 B. Sujatha & Others

...Petitioners Debasree Sinha 2. HDFC ERGO General Ins.

... Respondents

Please take notice that the above case has been posted to 22.08.2024 for your appearance appear in person or through your

கோட்டக் மஹிந்திரா பேங்க் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 27BKC, C27, G பிளாக், பந்த்ரா சூர்லா காம்ப்ளக்ஸ், பந்த்ரா (கி), மும்பை — 400 051. **கார்ப்பரேட் அலுவலகம்**: கோட்டக் இன்ஃபினிட்டி, பில்டிங் எண்.21, இன்ஃபினிட்டி பார்க், ஜெனரல் ஏகே வைத்யா மார்க், மலட் (கி), மும்பை — 400 097. www.kotak.com

ஏல அறிவிப்பு

கீழே குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாரர்கள், கீழே விவரிக்கப்பட்டுள்ள தங்க நகைகள்/ பொருட்களை ஈடாக வைத்து தங்க நகைக்கட வசதியைப் பெற்றுள்ளார்கள். ஆனால் கடன்தாரர்கள் அவர்கள் செலுத்த வேண்டிய தவணைகள் மற்றும் பாக்கி தொகையை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர். எனவே, வங்கியானது கடன்தாரர்களுக்கு அறிவிப்புகளை வழங்கி, கடன் பாக்கிகளை திரும்பச் செலுத்துமாறு கோர நேரிட்டது. அதன் பிறகும் கடன்தாரர்கள் கடன் பாக்கிகளை திரும்பச் செலுத்த/தீர்க்கத் தவறிவிட்டதால் வங்கி வசம் அடமானத்தில் உள்ள தங்க நகைகளை ஏலம் விடும் நிலைக்கு வங்கி நிரப்பந்திக்கப்பட்டு விட்டது. கீழ்குறிப்பிட்டுள்ள தேதி/அதற்கு பிறகு தங்க நகைகளின் ஏலம் நடைபெறும் இடம்

ApplApac	பார்ட்டி பெயர்	மாநிலம்	இடம்	துணை இடம்	மொத்த எடை
GLN3202150	கதிர்செல்வன் கலைசெல்வன்	தமிழ்நாடு	சேலம்	அழகாபுரம்	15.3
GLN3103923	மும்தாஜ் சையத் மகமூத்	தமிழ்நாடு	சேலம்	அழகாபுரம்	16
GLN3283186	பிரசாந்த் பழனிசாமி	தமிழ்நாடு	சேலம்	அழகாபுரம்	32.1
GLN3272588	எஸ் சரவணன்	தமிழ்நாடு	சேலம்	அழகாபுரம்	16.2
GLN3169829	கோதண்டராமன் .	தமிழ்நாடு	சென்னை	அண்ணா நகர்	199.2
GLN3286396	நான்சி நிஷாந்தினி டி	தமிழ்நாடு	சென்னை	அண்ணா நகர்	72.96
GLN3157120	விஷால் எஸ் கே	தமிழ்நாடு	சென்னை	அண்ணா நகர்	51.58
GLN2944070	ஜி நந்த குமார்	தமிழ்நாடு	சென்னை	அசோக் நகர்	131.19
GLN3263437	சடையன் எம்	தமிழ்நாடு	சென்னை	அசோக் நகர்	80.24
GLN2971486	காஞ்சனா முருகேசன்	தமிழ்நாடு	சேலம்	ஓசூர்	15.8
GLN2925969	ரமேஷ் ராஜண்ணா	தமிழ்நாடு	சேலம்	ஓசூர்	27.8
GLN3053791	ரஞ்சித்குமார் ஜே	தமிழ்நாடு	சேலம்	ஓசூர்	16
GLN3259241	எஸ் சந்திரசேகர்	தமிழ்நாடு	கோயம்புத்தூர்	காங்கேயம் ரோடு	28.9
GLN3003615	ரவி ரவி பாலாஜி	தமிழ்நாடு	சென்னை	கே.கே.நகர்	54.65
GLN2831220	சுசிலா கே பி	தமிழ்நாடு	சென்னை	கோயம்பேடு	69.5
GLN2828803	ஜெயன் விஜயன்	தமிழ்நாடு	சேலம்	மதுரை	70.5
GLN3287079	தினேஷ் டி	தமிழ்நாடு	கோயம்புத்தூர்	மயிலாடுதுறை	11.9
GLN3057274	ஜி ஸ்ருதி	தமிழ்நாடு	கோயம்புத்தூர்	மயிலாடுதுறை	14.24
GLN2878700	மாதேஸ்வரன் .	தமிழ்நாடு	சென்னை	நைனியம்மாள்	86.79
GLN3072965	சுரேஷ் குமார்	தமிழ்நாடு	சென்னை	என்எம்ஆர்டி	11.15
GLN3264794	பி ஹரிணி	தமிழ்நாடு	சென்னை	பாண்டிச்சேரி	68.56
GLN3043991	அப்துல் அஜீஸ்.கே	தமிழ்நாடு	சேலம்	திருச்சிராப்பள்ளி	20.6
GLN3262904	அருண்பாரதிராஜா முருகேசன்	தமிழ்நாடு	கோயம்புத்தூர்	திருப்பூர்	29.9
GLN3237895	எஸ் சஞ்சீவ்	தமிழ்நாடு	கோயம்புத்தூர்	திருப்பூர்	44.6
GLN2844038	மோகன்குமார் ரங்கசாமி	தமிழ்நாடு	கோயம்புத்தூர்	திருப்பூர்	12.4
GLN3143870	பி ஜெயபால்	தமிழ்நாடு	கோயம்புத்தூர்	திருப்பூர்	17.9
GLN3193372	சத்யராஜ்.	தமிழ்நாடு	கோயம்புத்தூர்	திருப்பூர்	20.5
GLN3284858	மரியா ஆண்டனி பிரசாந்த் சுரேஷ்	தமிழ்நாடு	சென்னை	திருவொற்றியூர்	196.1
GLN3060136	ஸ்ரீனிவாஸ் ரகுநாத பிரபு	தமிழ்நாடு	சென்னை	தி. நகர்	112.35
GLN3234072	சந்திரகுமார் ஆறுமுகம்	தமிழ்நாடு	சென்னை	வேளச்சேரி	13.76
GLN2845024	சுனில் சம்பத் குமார்	தமிழ்நாடு	சென்னை	வேளச்சேரி	66.66
GLN3036244	ஆதில் ஷான் பாஷா	தமிழ்நாடு	சென்னை	வேலூர்	6.9

ஆகியவற்றை சரி பார்க்க வழங்கிட வேண்டும் என்று ஏலதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏலதாரர்களுக்கு எந்தவித அறிவிப்பும் இன்றி ஏலம் நடைபெறும் இடம்/தேதி/நேரத்தை மாற்றியமைக்க, ஏலத்தை ரத்து செய்ய வங்கிக்கு உரிமை உண்டு.

வாடிக்கையாளர் கணக்கில் பற்று வைக்கப்படும். ஏலத்தில் கிடைக்கும் தொகையான ணக்கில் செலுத்த வேண்டிய தொகைக்கு போதிய அளவில் இல்லாதபட்சத்தில் மீதி உள்ள தொகையை வாடிக்கையாளரிடமிருந்து பெற _______ மேலும் ஏலம் குறித்த விதிமுறை நிபந்தனைகளை அறிந்து கொள்ள கீழ்காணும் நபரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்

திரு. என். செந்தில் முருகல் கோட்டக் மஹிந்திரா பேங்க் லிமிடெப தொலைபேசி : 8655820823

எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

CIN: L25199TN1966PLC005397

பதிவு அலுவலகம்: 25ஏ, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600 098. தொலைபேசி எண். +91 44 2825 8382 இணையதளம் : www.milindus.com I மின்னஞ்சல் : secretarial@milindus அறிவிப்பு

கம்பெனியின் ஐம்பத்தெட்டாவது (58வது) வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) **திங்கட்கிழமை, செப்டம்பர் 9, 2024 அன்று காலை 11.00 மணிக்கு [இ**ந்திய

நேரப்படி (IST)] காணொல் காட்சி (VC) / பிற ஆடியோ காட்சி முறையில் (OAVM) நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ("MCA") வெளியிட்ட அதன் மே 5, 2020 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண். 20 செப்டம்பா 25, 2023 தேதியிட்ட 09/2023 மற்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட பிற சுற்றநிக்கைகள் ("சுற்றநிக்கைகள்") மற்றும் செக்யூரிட்டிகள் அன்ட எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா ("செபி") அக்டோபர் 7, 2023 தேதியிட்ட சுற்றநிக்கை ("செபி சுற்றநிக்கை"), செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015 ("பட்டியல் ஒழுங்குமுறைகள்")ன் சில விதிகளுக்கு இணங்க சில தளர்வுகளை வழங்கியுள்ளது. அதன்படி வருடாந்திர பொதுக் கூட்டத்தை உறுப்பினர்கள் ஒரு இடத்தில் பங்கேற்று நடத்துவதை தவிர்த்து காணொலி காட்சி (VC) அல்லது பிற ஆடியோ காட்சி முறை மூலம் (OAVM) நடத்த அனுமதி அளித்துள்ளது. எனவே, சுற்றறிக்கைகளுக்கு இணங்க, நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் VC/OAVM கூடப் முறை மூலம் (Crimi) நடத்த வனுக்கு வொடுத்தும் படுக்கும் படுக்கும் படுகிறது. மூலம் நடத்தப்படுகிறது. மேற்கண்ட எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க கம்பெனி/வைப்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை

பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2023-24ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை மின்னணு முறையில் மட்டுமே 16.08.2024 அன்று அனுப்பப்பட்டு உள்ளது. வருடாந்திர பொதுக் கூட்ட அழைப்பு அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் <u>Www.milindus.com</u>லும் மற்றும் ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதளம் <u>www.msei.com</u>லும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு NSDL இணையதளம் (VC/OAVM வசதி, தொலைதூர மின்னணு வாக்களிக்கும் வசதி மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிக்கும் வசதியை வழங்கும் முகவர்) <u>www.evoting.nsdl.com/லு</u>ம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு தகவல்தொடா்புக்கும், பங்குதாரா்கள் நிறுவனத்தின் முதலீட்டாளா் மின்னஞ்சல் முகவரியான <u>secarial@</u> milindustries.comக்கு கோரிக்கைகளை அனுப்பலாம்.

தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யாத உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பார்டிசிபண்டிடம் (DP) தங்கள் மண்ணுகள் முகவர் மற்றும் பெற்றும் செய்யுமான மத்து ஏம்பமான உறுப்பண்ணிகள், சம்பந்தப்பட்ட எட்டாகிட்டா பாடிகளைப் பதிவு செய்யுமானு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மற்றும் பின்னஞ்சல் முகவிர், மொலபல் எண், ஃபோலியோ எண் விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் படிவும் ISP-1 ஐச் சமர்ப்பிப்பதன் மூலம், காகித வடிவில் பங்குகளை வைத்திருப்பவர்கள் நிறுவனத்தின் ஆர்டிஏ அதாவது இன்டகிரேட்ட ரெஜிஸ்ட்ரி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் corpserv@integratedindia.in_-ல் பதிவு செய்யுமானு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின்னணு மூலம் வாக்களி<u>த்</u>தல்: கம்பெனிகள் சட்டம், 2013 விதிகளின் பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (நிர்வாகம் மற்றும் மேலாண்மை) விதிகள், 2014ன் (திருத்தப்பட்டது) விதி கம்பெனிகள் சட்டம், 2013 விதக்களின் பிளிவு 108 மற்றும் கம்பெனிகள் (நிருவாகம் மற்றும் மேலின்ணம்) வதிகள், 2014கள் (திருத்தப்பட்டது) விது 20 மற்றும் செபி (எல்ஓடிஆர்) ஒழுங்குமுறைகள், 2014கள் ஒழுங்குமுறை 44 (திருத்தப்பட்டது) மற்றும் எம்சினியின் சுற்றநிக்கைகளுக்கு இணங்க வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பரிவாத்தனை செய்யப்பட வேண்டிய அலுவல்களைப் பொறுத்தவரை கம்பெனி அதன் உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னனு வழக்களிப்பு வசதியை வழங்கும் அதேசமயம் (AGM)இல் மின்னனு வழிமுறைகள் மூலம் உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதில் கம்பெனி மகிழ்ச்சி அடைகிறது. இந்த நோக்கத்திற்காக, அங்கீகப்பட்ட மின்னனு வாக்களிக்கும் வசதிக்காக, நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) உடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. டிசம்பர் 9, 2020 தேதியிட்ட செயி சுற்றமிக்கை என்ர. SEBI/H0/CFD/CMDICIR/P/2020/242 அடிப்படையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களால் டிசயபா 9, 2020 'கத்தியட்ட வசபா சுற்றற்ககை எண். SEBI/TIV/UFU/UNUTICIK/P/2U2U/242 அடிப்படையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் மிண்ணு வாக்களிப்பு வசதியில், மின்ணனு முறையில் பத்திரங்களை வைத்திருக்கும் தனிப்பட்ட பங்குதாரர்கள், வைப்பாளர்கள் மற்றும் வைப்பூக்கியை உங்கேற்பாளர்கள்கள்ல பராமரிக்கப்படும் மின்னனு கணக்கு மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மின்னனு வாக்களிக்கும் வசதியை அணுகுவதற்கு, பங்குதாரர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தங்கள் மின்னனு கணக்குகளில் புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கட் ஆப் தேதியான அதாவது திங்கட்கிழமை, செப்டம்பா 2, 2024 அன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது வைப்பாளர்களால் பராமரிக்கப்படும் கட ஆப சத்தியான அதாவது தங்கடகிழமை, செப்டம்பா 2, 2024 அன்று உறுப்பினாகள் பதிங்கடு அல்லது வைப்பாளாகளால் பராமாக்கப்படும் பலன்பெறும் உரிமையாளாகள் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள நபருக்கு மட்டுமே தொலைதார மின்னனு வாக்களிப்பு வகுடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னனு வாக்களிப்பு வசதியைப் பெறுவதற்கு உரிமை உண்டு. அறிவிப்பு தொடர்பான மின்னனு நகலை கம்பெனி அனுப்பிய பின்னர், கம்பெனியின் பங்குகளை வாங்கி உறுப்பினராகும் மற்றும் கட் ஆப் தேதியான அதாவது திங்கட்கிழமை, செப்டம்பர் 2, 2024 அன்று பங்குகைள் வைத்திருக்கும் எந்தவொரு நபரும் அவர்களின் போலியோ எண்./வைப்பு பங்கேற்பாளர்கள் முகவரி மற்றும் வாடிக்கையாளர் முகவரி ் ஆகியவற்றை குறிப்பிட்டு <u>evoting@nsdl.co.in</u> மின்னஞ்சலுக்கு கோரிக்கையை அனுப்பி பயனா முகவரி (User ID) மற்றும் கடவுச்சொல் (password) ஆகியவற்றை பொலாம்

தொலைதூர மின்னணு வாக்களிப்பு வியாழக்கிழமை, செப்டம்பர் 5, 2024 அன்று (இந்திய நேரப்படி காலை 9.00 மணி) துவங்கி ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர்

8, 2024 இந்திய நேரப்படி மாலை 5,00 மணி) அன்று முடிவடையும். இந்தக் காலக்கட்டத்தில், கட் ஆப் தேதியான திங்கட்கிழமை, செப்டம்பர் 2, 2024 அன்று காகித வடிவில் அல்லது மின்னணு வடிவில் பங்குகளை தைதன் கொல்கப்பத்தல், கடத்தில் இது கொலிக்குகள் பின்னனு முறையில் அளிக்கலாம். அதனைத் தொடர்ந்து மின்னணு வரக்களிப்பு முறை NSDI வதிதுள்ள பங்குதாரர்கள் அவர்களின் வாக்குகளை மின்னணு முறையில் அளிக்கலாம். அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்களிப்பு முறை NSDI நிறுத்தப்படும். ஒரு தீர்மானத்தின் மீது ஒரு முறை வாக்களித்த பங்குதாரர், அதனைத் தொடர்ந்து மாற்றி வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்.

கூடுதலாக, வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது பின்னனு வாக்களிப்பு வசதியும் கிடைக்கும். தொலைதூர மின்னனு வாக்களிப்பு முறைவ பயன்படுத்தி வாக்களிக்காமல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னனு முறையில் வாக்களிக்கலாய் தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் மின்னணு வாக்களிப்பு தொடர்பான விரிவான நடைமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில்

வைமுகைப்பட்டும்பாறு. தொலைதூர மின்னணு வாக்களிப்பு நடைமுறைகள் மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு ஆகியவை நியாயமான மற்றும் வெளிப்படை யான முறையில் நடைபெறுவதை ஆராய்வதற்கு திரு. பங்கஜ் மேத்தா (M.No. A29407, C.P.10598), பங்குதாரர், மெசர்ஸ் ஏ.கே. ஜெயின் & அசோசியேட்ஸ், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர் நிறுவனம், சென்னை அவர்கள் ஆராய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருடாத்திர பொதுக் கூட்டம் நிறைவடைந்த 2 நாட்களுக்குள் ஆராய்வாளர் அறிக்கையுகள் கூடிய முடிவுகள் கம்பெனியின் இணையுதளம் <u>www.milindus.com</u>-ல் வெளியிடப்படும் மற்றும் இந்த முடிவுகள் உடனடியாக மெட்ரோபாலிடன் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இந்தியா லியிடெட், மும்பைக்கு கம்பெனிகள் சட்டம், 2013 விதிகள் பிரிவு 91ன் கீழ் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் காரணமாக, கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும்

பங்குமாற்று புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை, செப்டம்பா 03, 2024 முதல் திங்கட்கிழமை, செப்டம்பா 09, 2024 இரண்டு நாட்களும் சோத்து)

வரை குட்டப்பும்... . மின்னனு வாக்களிப்பு தொடர்பாக ஏதேனும் கேள்விகள்/குறைகள் இருப்பின் அது குறித்து கம்பெனி செயலாளர் & ஒப்புதல் அதிகாரி, எம்ஐஎல் இண்டஸ்டரீஸ் லிமிடெட், 25ஏ, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600 098. தொலைபேசி எண். 44 2628 8382 மின்னஞ்சல் : <u>Secretarial@milindustries.com</u> அல்லது இன்டகிரேடட் ரெஜிஸ்ட்ரி மானேஜ்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர், 'கென்சஸ் டவர்ஸ்', '2வது மாடி, 1 ராமகிருக்கணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி. நகா, சென்னை 600 017, தொலைபேச் எண். 044-28140801-803, பேக்ஸ்: 044-28142479, மின்னஞ்சல்: <u>corpserv@integratedindia.in</u>க்கு அனுப்பலாம்.

> **ரகு ராமன்** நிர்வாக இயக்குனர் DIN: 0018174

The Board recommends the resolution for approval of the shareholders.

Place : Chenna Date : 31st July 2024

By Order of the Board **VELAYUTHAM ANAND** Director-President

M/s Indian Bank,

Chennal-600 055, Rep. by its Branch Manager ...Plaintiff

.. Defendants 1)Ms.E.Sathya D/o Mr.R.Elumalai No.9/5, Sampangi Street,

West Mambalam Chennai-600 078

28.08.2024.

28.08.2024 at 10.30 A.M. before the Hon'ble Court either yourself or through your counsel, failing which the matter will be decided in your absence. M/s.R. RAMAKRISHNAN

Counsel for Plaintiff

Co. Ltd..

Debasree Sinha, No. 2 D, Thirumurugan Street, Kalakshatra Colony, Besant NGR, Chennai - 600 090

... 1st Respondent

Counsel fSf Petitioner

குழு உத்தரவுப்படி எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டிற்காக தேதி: 16.08.2024



Independence day celebrated at Melmaruvathur Adhiparasakthi Institute of Medical Sciences and Research. Presided by Trustee G.P. Anbazhagan, Freedom fighter Varadharaja Chettiar hoisted national flag. Prizes were given to the teachers and staff. Welfare assistnce such as 8 cycles, 5 sewing machines 1 computer, 2 Farm sprayer machine, 1 Gas Stave, worth Rs. 5 lakh were distributed to 100 beneficiaries.



Lions Club International celebrated 78th Independence Day Celebrations at their Central Office in Egmore, Chennai. Lion S.Y. Narayanan, District Chairperson, Independence Day, Presided over thefunction. N. Varadarajan, District Governor, 324 M, hoisted the National Flag. Lion C. Meenakshi Sudaram, Cabinet Secretary, District Officers and Lion leaders attended the function.



Independence day celebrated at Aarvam IAS Academy. Shibi Kumaran, Founder Chairman of Aarvam IAS Academy and students participated in the event.



MARAGADHAMBAL NIDHI LIMITED Regd. office : No. 278/1 (New No.128) Erukkanchery High Road, Vyasarpadi, Chennai - 600 039. Phone : 48553508 CIN : U65991TN1996PLC034898

NOTICE

The 28th Annual General Body Meeting of the Nidhi will be held on Saturday 21-09-2024 at 5.30 p.m. at G.D. Mahal, No.276, Erukancherry High Road, Vyasarpadi, Chennai - 600 039. Members are requested at attend.

By order of the Board for MARAGADHAMBAL NIDHI LIMITED

Place: Chennai Date: 17.08.2024 sd/- L.PALANINATHAN

Managing Director

Menambedu, Ambattur, Chennai- 600 053,

CHANGE OF NAME

I, J. NEYA, daughter of

Thirumathi M. Jeyarani,

born on 10th May 2006

(District of Birth: Chennai)

residing at No: 42B,

2nd Street, V.O.C. Nagar,

shall henceforth be known

as J. NEYA ZEN

J. NEYA

MIL INDUSTRIES LIMITED

CIN: L25199TN1966PLC005397

Regd. office: 25A, SIDCO Industrial Estate, Ambattur, Chennai, Tamil Nadu 600 098. Phone No. +91 44 2625 8382 Website: www.milindus.com | E-mail: secretarial@milindustries.com

NOTICE

Notice is hereby given that the fifty eighth (58th) Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Monday, the 9th September, 2024 at 11.00 a.m. [Indian Standard Time (IST)] through Video Conferencing ("VC")/ Other Audio

Visual Means ("OAVM") The Ministry of Corporate Affairs, Government of India ("MCA") vide its General Circular Nos. 20/2020 dated May 5, 2020 and 09/2023 dated September 25, 2023 and other circulars issued in this respect ("Circulars") and further Securities and Exchange Board of India ("SEBI") vide its Circular dated October 7, 2023 ("SEBI Circular") has provided relaxations from compliance with certain provisions of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), accordingly, the companies are allowed to hold Annual General Meeting ("AGM") through VC/OAVM, without the physical presence of Members at a common venue. Thus, in compliance with the Circulars, the AGM of the Company is being held through VC/OAVM.

In compliance with the aforesaid MCA circulars and SEBI Circulars, Notice of the AGM along with the Annual Report 2023-24 shall be sent on 16-08-2024 only through electronic mode to those Members whose e-mail IDs are registered with the Company Depositaries. The Notice calling the AGM together with the Annual Report has been uploaded on the website of the Company at www.milindus.com. The Notice can also be accessed from the website of the Stock Exchange at www.msei.com. The AGM Notice is also disseminated on the website of NSDL (agency providing the VC / QAVM facility. Remote e-Voting facility and e-voting system during the AGM) i.e. www.evoting.nsdl.com/. The Shareholders may also send requests to the Company's email to secretarial@milindustries.com to get the copy of Annual Report and for any other communication.

For registering/updating email addresses:

Members who have not registered their email address and mobile number are requested to register the same in respect of shares held in demat mode with the concerned Depository Participant (DP) and in respect or shares held in physical mode, by submitting Form ISR-1 with the e-mail address, mobile number, folio number details and relevant documents to the Company's RTA viz Integrated registry Management Services Private Limited at corpsery@integratedindia in Voting through Electronic means:

 Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 44 of SEBI (LODR) Regulations, 2015 (as amended) and MCA Circulars, the Company shall provide the facility of remote e-voting to its Members in respect of the business to be transacted a the AGM. For this purpose, the Company has entered into an agreement with National Securities Depository Limited (NSDL) for facilitating voting through electronic means, as authorized e-voting agency.

2. In terms of SEBI Circular No. SEBI/HO/CFD/CMDICIR/P/2020/242 dated December 9, 2020 on e-voting facility provided by Listed

Companies, Individual shareholders holding securities in demat mode are allowed to vote through their demat account maintained with Depositories and Depository Participants by way of a single login credential. Shareholders are advised to update their mobile number and email Id in their demat accounts in order to access e-Voting facility. 3. A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories

as on the cut-off date for e-voting, i.e. Monday September 2, 2024 only shall be entitled to avail the facility of remote e-voting, e-voting at the AGM. Any person, who acquires shares of the Company and become a member of the Company after sending soft copy of the notice and holding shares as of the cut-off date for e-voting, may obtain the User ID and password by sending a request at evoting@nsdl.co.in by mentioning their Folio no./ DP ID and client ID no The remote e-voting period begins on Thursday, 5th September, 2024 (9:00 a.m. IST) and ends on Sunday. 8th September. 2024

5. During this period shareholders of the Company, holding shares, as on the cut-off date of Monday, September 2, 2024, may cast their vote electronically. The remote e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Once the vote on a resolution is cast by the shareholder, the shareholder shall not be allowed to change it subsequently. 6. Additionally, the facility for e-voting shall also be made available at the time of AGM for members attending the meeting who have

not already cast their vote by remote e-voting shall be able to exercise their right during the AGM. Detailed procedure for remot e-voting and e-voting at the AGM are given in the notice. 7. Mr. Pankaj Mehta, (M.No. A29407, C.P.10598), Partner, M/s. A.K. Jain & Associates., Practicing Company Secretary firm, Chenna

has been appointed as the Scrutinizer to scrutinize the remote e-voting process and e-voting at the AGM in a fair and transparen 8. The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the website of the Company www.milindus.com

within 2 working days from the conclusion of AGM and the results shall also be immediately forwarded to the Metropolitan Stock Exchange of India Ltd., Mumbai

9. Pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Tuesday, September 03, 2024 to Monday, September 09, 2024 (both days inclusive) on account of Annual General Meeting.

10.Any query/ grievance in relation to voting by electronic means can be addressed to Company Secretary & Compliance officer, MIL Industries Limited, 25A, SIDCO Industrial Estate, Ambattur, Chennai – 600098, Phone no. 044-26258382, E-mail – secretarial@ milindustries.com or Integrated Registry Management Services Pvt Limited, Registrar & Share Transfer Agent, 'Kences Towers'. Floor, 1 Ramakrishna Street, North Usman Road, T. Nagar, Chennai – 600 017, Phone: 044-28140801-803 Fax: 044-28142479 Email: corpserv@integratedindia.in

By the Order of Board For MIL Industries Limited Raghu Raman Managing Director DIN: 00181743

LIC drives new business premium growth in July

Chennai, Aug 17: Indian life insurance companies registered a record new business in premium collection in July aided by a strong performance of public sector behemoth Life Insurance Corporation of India (LIC).

According to data from Life Insurance Council (an association of life insurers), LIC's new business premium for July 2024 rose 20 per cent year on year to Rs 18431 crore compared to Rs 15387 crore of

NAME CHANGE

NIMMI D, W/O.Sethilkumar

RESIDING AT, Plot No.40

(2), New Kubern Nagar

5th Street, Madipakkam

henceforth be known as

KRISHNA VENI NIMMI D,

KRISHNA VENI NIMMI D

on:

Chennai-600091.

W/o.Senthilkumar

KRISHNA VENI @

24.05.1987

new business premium over the same period done in July 2023. Its last year. New business new business premium collection during the first four months of the fiscal 2025 rose by 26 per cent to Rs 75871 crore up from Rs 60224 crore in the same period of last year.

The new business premiums (NBPs) underwritten by all life insurers grew year on year by 14.2 per cent in the month of July 2024 while April-July 2024 figures recorded a 20.5 per cent growth

NAME CHANGE

I. DAVID RAJ VEDHACHALAN MURALI KRISHNAN, S/o Paul Moses, Date Of Birth: 19.07.2006, residing No.D-513. Lancor Lumina Floor, 5th Nellikuppar Main Road, Kayarambedu Kanchipuram-603 202 Shall henceforth be known DAVID RAJ MOSES

DAVID RAJ VEDHACHALAN

NAME CHANGE

MURALI KRISHNAN

sold in the year ago period.

YTD collections growing

even more from Rs one

lakh crore to Rs 1.21

lakh crore this year.

New policy issuances

increased by 2.73 per on a Y-o-Y basis in

July'24, resulting in the

addition of 23,88,720

new policies vis-à-vis 23,25,235 policies

I, K Vivekananda S/o. T Krishnamurthy Born on 11/12/1970 (Place of Born chennai) Residing at No: 119 Arasi Street, Maninagar, Nolambur, Chennai -600095, Shall hence forth beknown as K VIVEKANAND vide affidavit

dated 13/08/2024 at Chennai

K Vivekananda

premiums expanded from Rs 27,867 crore in July 2023 to Rs 31,822.69 crore in July 2024, with

My client P.S.Mani @ P.N.A.Manisundar, (Aadhar No.6140 9092 4997), S/o.Late.P.N.Shanmugam Chettiar, aged about 60 years, residing at No.8, Nagarathinam Colony, Mylapore, Chennai-600004 is the owner of the Vacant land at No.79, Uzhuthamangalam Village, Pavunchur Panchayat, Mathuranthakam Registration limit Cheyur P.O.Kancheepuram District bearing Survey No.177/1, as per new Survey No.177/IAIAI land measuring about 2 Acre 78 cents and the said property was registered in Maduranthakam sub register office in register No.3117/06 dated 25.08.2006 the said was missed in the Xerox shop near the Cheyur bus stand on 09.08.2024 around 11.45 Am If Anybody find the above said document please contact or inform to my below address.

PUBLIC NOTICE

Advocate Notary

Saidapet Court Saidapet, Chennai-600015 Cell:9841786335

SPLI-SCC BEFORE THE MOTOR ACCIDENTS CLAIMS TRIBUNAL AT CHENNAI

M.C.O.P.No. 4395 OF 2021 Prashanth Kumar ...Petitioners

Vayyakanti Dariyavali.,
 The New India Assurance Co.Ltd.

...Respondents

Vayyakanti Dariyavali. S/O.Kadarmastan, No.1-191B, Kommala padu, Santhamaguluru, Prakasam District,

Andhra Pradesh - 523 303. NOTICE
Please take notice that the above M.C.O.P.No. 4395 of 2021 have

been posted for your appearance on 28.08.2024 Before the SPL I- SCC, Chennai. Hence you are requested to appear before the SPL I-SCC, Chennai on 28.08.2024 at 10.30 A.M that day. Failing which you will be set Ex-parte and the case will be decided or

K.M.Ramesh J.Vimala Ramesh

Counsel for Petitioner 199 G.N.T. Road, Near Gandhi Statue, Padiyanallur, Redhills, Chennai - 600052

BEFORE THE HON'BLE X SMALL CAUSES COURT AT CHENNAI E.P.NO 346 OF 2024

R.L.T.O.P NO 474 0F 2023

Mr.Jayanthilal.R.Bhandari No.327 Mint Street 3rd Floor,Chennai-600003

....DECREE HOLDER/PETITIONER

M/S B.M.Metals
Rep.By Bhagwanchand Lalji
Door NO.327,MINT Street Ground Floor
Channai-600003JUDGEMENT DEBTOR/RESPONDENT Please take notice that the above E.P NO 346 of 2024 is POSTED FOR HEARING AND YOUR PRESENCE BY THE HON'BLE X SMALL CAUSES COURT AT CHENNAI ON 22.8.2024 AT 10.00 A.M

You are required to be present in the above, personally or through your Advocate, failing which the above E.P Shall be decided in your absence by the Hon'ble X judge of small causes court at

DATED AT CHENNAI THIS IS THE 17 $^{ ext{TH}}$ AUGUST 2024 Rajendrakumar.C.Pandya
COUNSEL FOR DECREE HOLDER/PETITIONER

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (Testamentary and Intestate Jurisdiction) O.P.No.264 of 2024

In the matter of Indian Succession Act, XXXIX of 1925

In the matter of Last Will and Testament of KS. Vasumathi (Deceased)

... Petitioners

1. S.Madhu Sudhanan. s/o.V.Sridharan,

D14, Purva Windermere, No.401, Bhavani Amman Koil Street,

Pallikaranai, Chennai-600 100 2 S Bharat Kumar

s/o.V.Sridharan

F-107, Lake View Homes, Sarjapur Mail Road, Kaikondrahalli Bangalore-560 100.

1.K.S.Ravichandran

S/o, late K.Srinivasan No 53/57 5th Cross Street Trustpuram, Kodambakkam, Chennai-600 024.

S.Hemalatha. W/o. V.Sridharan

G-2. Srinivas Apartments Old No.21, New No.41, Mahadevan Street,

West Mambalam, Chennai - 600 033

s/o.P.C.Parthasarathy, F-1, Vasumathi Flat, 1st Floor, Old No.21, New No.41, Mahadevan Street,

West Mambalam, Chennai-600 033.

4 B Srimathi

w/o.Mr.K.Deepak Flat No.F1, Old Door No.21, New No.41. Mahadevan Street

Letters of Administration.

West Mambalam, Chennai-600033, ..Respondents All persons claiming to have any interest in the estate of the above named deceased K.S.Vasumathi, who died on 14.10.2008, who was residing at No.41/1, Mahadevan Street, West Mambalam, Chennai - 600 033, are hereby cited to come and see the above said proceedings to be heard before the Learned Master, sitting in the Original Side of High Court of Judicature at Madras on 28.08.2024 at 10.30 a.m. and requested to file their objections, if they think fit, before the grant of

Dated at Chennai this the 2nd day of August 2024 E.Senthilkumar TA Ravikumar Assistant Registrar Advocate Original Side-I (i/c) No.315 (Old No.152), 1st Floor, High Court of Madras Thambu Chetty Street. Chennai-600 001. Chennai-600 104.

PUBLIC NOTICE

On Behalf of My client Mrs. **S.Hema**, wife of Mr. Krishnan and daughter of Mi Sivanandam aged about 48 years residing at No. 6/106A, Veeramamuniva street, Santhosapuram, Selaiyur, Kancheepuram Tamilnadu-600 073. nereby give this notice to general public. My client Mrs. S.Hema acquire he property bearing Very old Door No.19 Old No 34, New No. 2 vethagir street, Chintadripet Chennai - 600 002, Measuring an extent of 921 sq.ft land and Old building through a settlement Deed dated 01/07/2005 and registered Document No.1578/2005. From the day of acquisition, My client Mrs. S. Hema has been in possession and enjoyment of the said property till now. I hereby nform to general Public that any person has objection over the title of my clien Mrs. S.Hema on the above said property. Please inform within 7 days from this date of publication of this notice R. Thanigaivelan, B.L.. P.G.D.L.A

ADVOCATE & NOTARY PUBLIC (Govt of India) Plot No. 1490, Door No. 1/1, 13th West Cross Street, M.K.B. Nagar Chennai - 600 039. Mobile: 98841 05448

PUBLIC NOTICE

, **CHANDRAN PONNAIAH**, (Aadhar No.7638 9473 5353) Son of Mr.Ponnaiah, residing at No.22, Pazhandiyamman Kovil Street, Vanuvampet, Chennai – 600091, is the coparcener of the property situated at Pazhandiyamman Kovil Street, comprised in Survey No.260, West side Paimash No.527, Adambakkam Mathura Vanuvampet Village, formerly Saidapet Taluk, now AlandurTaluk Chennai District. I, Chandran Ponnaiah, purchased the subject property vide document No. 3642/1989, registered at S.R.O. Alandur, and I am the absolute owner of the property.

I misplaced Original Documents of title deed viz : 1) Original Sale Deed Document No. 3642/1989, Registered at SRO Alandur.

On 07.08.2024, at 12.30P.m.while I was visiting the Xerox shopwith all original documents for getting Xerox copy at Adyar Student Xerox, Madipakkam Coot Road, Madipakkam, Chennai- 600091. In spite of a diligent maximum search, the same remains untraceable. If any one finds the same kindly return to me and such person will be suitably awarded. Any person/s or Institution having any reasonable claim, right, title or charge over

the said document shall also lodge their claim or objection, if any together with documentary proof to the undersigned within 7 days from the date of this notice failing which it will be deemed that there is no such claim, charge or encumbrance whatsoever on the said property and its documents and shall be deemed to have been waived Mr.CHANDRAN PONNAIAH, S/o.Mr.Ponnaiah,

No.22. PazhandiyammanKovil Street. Vanuvampet. Chennai-600091. Cell No.98413 60020

THE KILPAUK BENEFIT SASWATHA NIDHI LIMITED

CIN: U65991TN1975PLC006842

Regd.Office: "K B S HOUSE", No. 82, (Old No.61), NEW AVADI ROAD, KILPAUK, CHENNAI-600 010. Phone : 044-26461195, 26460995,42652375, Email : kbs_chn10@yahoo.co.in | Website ; www.kbsnidhi.com

NOTICE

Notice is hereby given that the 49th Annual General Meeting of the Shareholders of the Nidhi will be held on Thursday the 12th September 2024 at 4.00 p.m., at Ayyavoo Mahal (Lakshmi Talkies), 554/689, P.H. Road, Aminjikarai, Chennai - 600 029 to transact the following, contained in the agenda.

Place : Chennai - 600 010. Date: 03-08-2024

ORDINARY BUSINESS

By Order of the Board of Directors
D. NAMACHIVAYAM

THE KILPAUK BENEFIT SASWATHA NIDHI LIMITED

CIN: U65991TN1975PLC006842

Regd.Office: "K B S HOUSE", No. 82, (Old No.61), NEW AVADI ROAD, KILPAUK, CHENNAI-600 010. Phone : 044-26461195, 26460995,42652375, Email : kbs_chn10@yahoo.co.in | Website ; www.kbsnidhi.com

Notice is hereby given that the 49th Annual General Meeting of the Shareholders of the Nidhi will be held on Thursday the 12th September 2024 at 4.00 p.m., at Ayyavoo Mahal (Lakshmi Talkies), 554/689, P.H. Road, Aminjikarai, Chennai - 600 029 to transact the following, contained in the agenda.

AGENDA

and Cash Flow Statement for the year ended 31st March 2024 and the Report of the Board of Directors and

To receive, consider and adopt the Balance Sheet as on 31st March 2024, the Statement of Profit and Loss

To declare dividend on shares (The Board of Directors have recommended a Dividend of 15 % on Non-Cumulative Redeemable Preference Shares and 25% on Equity Shares).

To appoint a director in the place of **Thiru. G. RAVI** (DIN: 00471576) who retires by rotation and being eligible, offers himself for re-appointment

To appoint a director in the place of Thiru. G. NANDAGOPAL (DIN: 01333276) who retires by rotation and being eligible, offers himself for re-appointment.

To appoint Auditors of the Company and to fix their remuneration by passing following Resolution with or without modification.

"RESOLVED THAT in pursuant to the provision of Sections 139,141,142, and other applicable provisions, if any, of the Companies Act, 2013 and the Companies (Audit & Auditors) Rules, 2014, including any amendment, modification, variation or re-enactment thereof, M/s. MRC & ASSOCIATES., (FRNo.004005S), Chartered Accountants, Chennai be and hereby appointed as Statutory Auditors of the Company and is to hold office as such from the conclusion of this meeting until the conclusion of 54th Annual General Meeting of the Company at such remuneration as may be agreed between the Company and the Auditors."

"RESOLVED FURTHER THAT the Board of Directors of the Company be and are hereby authorized to fix th remuneration payable to M/s. MRC & ASSOCIATES., Chartered accountants, Chennai for the said financial year".

SPECIAL BUSINESS

Ordinary Resolution:

To consider and if thought fit, to pass, with or without modification, the following resolution as Ordinary

Resolution. "RESOLVED THAT Thiru. V. RAJKUMAR (DIN: 00412616) who was appointed as Additional Director by the Board and whose office expires on the date of this Annual General Meeting be and is hereby appointed as Director of the company liable to retire by rotation".

To consider and if thought fit, to pass, with or without modification, the following resolution as Ordinary

"RESOLVED THAT Dr. B. S. KRISHNAVADANAN (DIN: 05300380) who was appointed as Additional Director by the Board and whose office expires on the date of this Annual General Meeting be and is hereby appointed

as Director of the company liable to retire by rotation". Special Resolution:

To consider and if thought fit, to pass, with or without modification(s), the following Resolution as Special

"RESOLVED that all the Directors of the Nidhi be together paid a total remuneration of 10% of the net profit of the Nidhi Company for the year under the report (Financial Year 2023-24) subject to maximum of Rupees 15 lakhs and that such remuneration be distributed among the Directors in the proportion set out in the Article

73(b) of the Articles of Association of the Company." **EXPLANATORY STATEMENT**

(As required under section 102 of the Companies Act 2013)

In Respect of Resolution No.6 & 7

Thiru. G. BHASKARAN (DIN:00471486) has resigned on 31.03.2024 from his Directorship and the same was accepted by the Board of Directors. Thiru. V. RAJKUMAR (DIN: 00412616) was appointed as Additional Director of the company w.e.f. 01.04.2024 in the above vacancy caused due to resignation of the above Director. He shall be holding the office until the conclusion of this Annual General Meeting.

Dr. B. S. SANTHAVADANAN (DIN: 00471486) has resigned on 30.06.2024 from his Directorship and the same was accepted by the Board of Directors. Dr. B. S. KRISHNAVADANAN (DIN: 05300380) was appointed as Additional Director of the company w.e.f. 01.07.2024 in the above vacancy caused due to resignation of the above Director. He shall be holding the office until the conclusion of this Annual General Meeting.

Notice under section 160 of the Companies Act. 2013 is received together with deposit of the prescribed amount for nomination as Directors from two members signifying their intention to propose the candidature of the aforesaid Additional Directors, as Directors of the Company. Thiru. V. RAJKUMAR and Dr. B.S. KRISHNAVADANAN are willing to act as Directors if so appointed. The Board of Directors considered the filling of the vacancies of the Directors will be beneficial to the Company and accordingly they recommend passing of the resolutions.

In Respect of Resolution No.8

Place: CHENNAI - 600 010

Dated: 03-08-2024

As per the provisions of Section 197 read with Section 198(1) of the Companies Act, 2013 and Nidhi Rules 2014, the Board of Directors are entitled to get 10% of the Net Profits of the Company. The total remuneration payable to all the Directors of the Company for the year under report worked out to Rs.31,67,061/-, however, the amount of Remuneration payable to Directors is restricted to Rs.15,00,000/- as per Ministry of Corporate Affairs notification. Hence the Directors moved this Special resolution under resolution No.8 in the ensuing Annual General Meeting for the Members approval and payment of such remuneration to all the Directors of the Company.

Memorandum of Interest:

All the Directors of the Company are interested in this Special resolution.

By Order of the Board of Directors D. NAMACHIVAYM Secretary

Date: 16-08-2024 Place: Chennai